

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மண்முனை மேற்கு பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானங்கள் மற்றும் செலவுகள் கணக்கு, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டு கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கமளித்தல் தகவல்களின் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் 172(1) ஆம் உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 10(1) இன் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எமது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான மண்முனை மேற்கு பிரதேச சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையாக மற்றும் நியாயமாக வெளிப்படுத்துகின்றன, என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் முனைப்பழியுள்ள அபிப்பிராயம் வெளிப்படுத்துகின்றேன்.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க என்னால் கணக்காய்வு செய்யப்பட்டது. இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் வகையில் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் போதியளவானவை மற்றும் பொருத்தமானவை என்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தலும் நியாயமாகச் சமர்ப்பித்தலும் மற்றும் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுகளற்ற நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு இயலுமான வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு, நிருவகிக்கின்ற தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் அற்றவை என்பதற்கான உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் அதன் பொருண்மையான தன்மையானது இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் அமுல்படுத்தப்படுகின்ற பொருளாதாரத் தீர்மானம் தொடர்பான ஏற்படுத்துகின்ற தாக்கத்தின் அடிப்படையில் தங்கியுள்ளது.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் ஆகிய காரணங்களினால் ஏற்படுவதினாலாகும்.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத் தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்படுத்தல்கள் என்பன மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிட்சிப்பதற்காக கணக்காய்வு நோக்கெல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் வழிகாட்டுக்கோவைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிறுவனம் செயற்படுகின்றதா எனவும்,

- தனது அதிகாரங்கள், இலக்குகள், மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தில் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1) (ஈ) (iii) பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் கடந்த வருடத்தை ஒத்திருந்தன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(i)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் கடந்த வருடத்தில் என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்க்
2022,2023 மற்றும் மீளாய்வாண்டில் சபையினால் நன்கொடையாகக் கிடைக்கப்பெற்ற 2,788 புத்தகங்கள், வவுசர் மற்றும் எண்ணெய்தயாரிக்கும் இயந்திரங்களின் பெறுமதிகள் கணிப்பிடப்பட்டு கணக்குகளில் காட்டப்படவில்லை.	2025ஆம் ஆண்டு நிதிக்கூற்றில் சொத்தாக காட்டப்பட்டு சீர்செய்யப்படும்	நன்கொடையாக கிடைக்கப்பெற்ற புத்தகங்களின் பெறுமதிகள் நிதிக்கூற்றுக்களில் சொத்தாகக் காட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.6.2 கணக்காய்விற்காக எழுத்துமூலச் சான்றுகள் இல்லாமை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	சிபார்க்
மீளாய்வாண்டின் இறுதியில் நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள ரூபா 21,076,222 ஆன 04 மீதிகளுடன் தொடர்புடைய நிலையான சொத்துப் பதிவேடு, உரிமையை உறுதிப்படுத்தும் பதிவேடுகள் மற்றும் முற்பணப் பதிவேடு கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	எமது சொத்துக்களுக்கு விசாரணை மீள் மதிப்பீடு செய்து 2025ஆம் ஆண்டு நிதிக்கூற்றில் சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்	சொத்துக்களுக்கான சான்றுகளை பெற்றுக்கொள்ளவும், பதிவேடுகளைப் பேணவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்படுகின்றன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மை	சபையின் கருத்துரை	சிபார்சு
--	-------------	-------------------	----------

இலங்கை
சனநாயக
சோசலிச
குடியரசின்
நிதிப்பிரமாணம்

371(5)	முற்பண பிரகாரம் வருடங்களுக்கு சீர்செய்யப்படாத ரூபா.2,914,546 காணப்படுகின்றது. இதனை சீர் செய்வதற்கு சபையால் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில் லை.	பதிவேட்டின் கடந்த 05 மேலாக எடுக்கப்பட வேண்டும்.	2025 ஆம் ஆண்டு திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.	முற்பண கொடுப்பனவுகளை இனங்கண்டு அவற்றினை தீர்ப்பனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
--------	--	--	--	--

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 12,075,882 ஆக இருந்ததுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 12,972,615 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் என்பன தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

2024

2023

வருமான மூலம்	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரியும் வரியும்	722,425	1,250,600	907,755	342,844.72	722,425	722,425	514,100	208,325
வாடகை	5,556,700	6,677,950	6,677,950	-	4,004,000	7,316,950	7,316,950	-
உத்தரவுப் பத்திரக் கட்டணம்	1,536,000	1,872,712	1,872,712	-	1,213,000	2,077,053.50	1,471,532	605,521.50
ஏனைய வருமானம்	29,302,000	46,040,975	19,495,018	26,545,956.97	16,962,500	30,931,766.55	19,832,509.99	11,099,256.56
	-----	-----	-----	-----	-----	-----	-----	-----
	37,127,125	55,842,237	28,953,435	26,888,801.97	22,901,925	41,048,195.05	29,1635,091.99	11,913,103.06
	=====	=====	=====	=====	=====	=====	=====	=====

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புகள்

சபையின் கருத்துரைகள்

சிபாரசுகள்

(அ) வீதவரியும் வரியும்

- (i) சபையின் நிர்வாக நிலுவை தொகையினையும் வீதவரி நிலுவைகளை எல்லைக்குட்பட்ட 08 கிராமங்களில் அறவிட வேண்டிய வீதவரி அறவிடப்பட்டுள்ளது எடுக்கப்பட்டுள்ளது துரிதமாக அறவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- நிலுவையான ரூபா 182,764 அறவிடுவதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ii) உள்நாட்டு இறைவரி பிடித்து வைத்தல் வரி சுற்று நிருபத்திற்கமைய திணைக்களத்தின் 2022 ஆம் அறவீட்டினை மீளப் பிடித்துவைத்தல் ஆண்டு திசெம்பர் மாதம் 23 ஆம் பெறுவற்கான நடவடிக்கை வரியினை அறவிட நடவடிக்கை திகதிய SEC/2022/E/03 ஆம் சபையினால் எடுக்கப்படவேண்டும் இலக்க சுற்றுநிருபத்தின் பிரகாரம் 2023, 2024 ஆண்டு காலப்பகுதியில் சபைக்கு கிடைத்த வட்டி வரும்மானத்தில் ரூபா 97,453 பிடித்து வைத்தல் வரி அறவீடு செய்யப்பட்டுள்ளது. இதனை மீளப்பெறுவதற்கு சபையினால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

(ஆ) நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம்

மாகாண சபையின் பிரதம செயலாளரிடமிருந்தும் மற்றும் ஏனைய அதிகாரிகளிடமிருந்தும் 2024 திசெம்பர் 31 இல் கிடைக்க வேண்டியிருந்த நீதிமன்ற தண்டம் மற்றும் முத்திரைக் கட்டணம் என்பன முறையே ரூபா 698,166 மற்றும் ரூபா 22,868,445 ஆகும்.

நிலுவை தொகையினையும் அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

நிலுவைகளை துரிதமாக அறவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்

சபையின் கருத்துரைகள்

சிபாரசுகள்

(அ) 2023 ஆம் ஆண்டில் எதிர்வரும் ஆண்டுக்கென எதுவித தீர்மானமும் மற்றும் நோக்கமும் இன்றி ரூபா 8,000,000 இனை ஒதுக்கீடு செய்யப்பட்டு கணக்கறிக்கையில் காட்டப்படுகின்றது. எனினும் இந் நிதி பயன்படுத்தப்படவில்லை.

இனிவரும் காலங்களில் எதுவிதமான தீர்மானமுமின்றி இவ்வாறான ஒதுக்கீடுகள் இடம்பெறாது என்பதனைத் தங்களுக்கு அறியத்தருகின்றேன்.

சபைத் தீர்மானத்தின்பிரகாரம் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

3.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

சபையினால் பயன்படுத்தப்படுகின்ற 63.7 ஹெக்டேயர் பரப்பளவுகளைக் கொண்ட 75 காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் சபையினால் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

நிலஅளவை வரைபடத்தினைப் பெற்று உரிய காணியினை சுவீகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

சிபாரசுகள்

காணிகளின் உரிமையினை சுவீகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

3.3 பெறுகை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 2006 ஆம் ஆண்டின் அரசாங்க பெறுகை வழிகாட்டி நெறி இல. 4.2.1(அ) இன் பிரகாரம், வழங்கல் சேவைகளுக்கான பெறுகைத்திட்டமானது சபையினால் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

இனிவரும் காலங்களில் இந்த வழிகாட்டி நெறி இல. 4.2.1(அ) இன் பிரகாரம் நடைமுறையைப் பின்பற்றி பெறுகைத் திட்டத்தினை தயாரிக்கப்படும்.

சிபாரசுகள்

சுற்றறிக்கையின் பிரகாரம், பெறுகைத்திட்டம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.4 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் அனுமதிக்கப்பட்ட பட்டியலுக்கமைய 19 வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

ஆளணி முகாமைத்துவப் பிரிவிற்கு மூன்று மாதங்களுக்கொருமுறை இது தொடர்பான விபரம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

சிபார்சு

ஆளணி வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.5 வாகனப் பயன்பாடு

கணக்காய்வு அவதானிப்பு

வேறு நிறுவனங்களிடம் இருந்து நன்கொடையாக சபைக்கு கிடைக்கப்பெற்ற வாகனங்கள், இழுவைப்பெட்டி மற்றும் வவுசர்கள் உள்ளடங்கலாக 20 வாகனங்களை சபையின் பெயருக்கு மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை

சபையின் கருத்துரை

சபையின் பெயருக்கு உரிமை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சிபார்சு

வாகனங்களை திருத்திப் பயன்படுத்த அல்லது பயன்படுத்த முடியாதவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 உள்ளகக் கணக்காய்வு

கணக்காய்வு அவதானிப்பு

2019 சனவரி 12 ஆந் திகதிய முகாமைத்துவ கணக்காய்வு சுற்றறிக்கை இல. DMA/01-2019 இன் பந்தி 6 இன் பிரகாரம், மீளாய்வாண்டில் அங்கீகரிக்கப்பட்ட உள்ளகக் கணக்காய்வு திட்டமொன்று சபையில் காணப்பட்டிருக்கவில்லை. மேலும், சபையில் உள்ளகக் கணக்காய்வு நடவடிக்கைகளும் இடம்பெற்றிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

இனிவரும் காலத்தில் குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

சிபார்சு

சுற்றறிக்கை இன் பிரகாரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

4.2 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்புகள்

(அ) மீளாய்வாண்டிற்கான பாதீட்டில் 36 விடயங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 5,835,421 இனை மீளாய்வாண்டு இறுதி வரை பயன்படுத்தப்படவில்லை.

சபையின் கருத்துரைகள்

இனிவரும் காலங்களில் பாதீடு செய்யப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் ஒதுக்கீடு நிதியினையும் பயன்படுத்தி நிர்வாக செயற்பாட்டினை திறம்பட மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

சிபார்சுகள்

ஒதுக்கீடுகள் செய்யப்பட்ட அனைத்து நிதியினையும் வினைத்திறனாக பயன்படுத்தி நிர்வாக செயற்பாட்டினை திறம்பட மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4.3 சுற்றாடல் பிரச்சினை

கணக்காய்வு அவதானிப்புகள்

சபையின் கருத்துரைகள்

சிபார்க்கள்

(அ) திண்மக்கழிவு முகாமைத்துவம்

2022 இல் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 289,250 மல்டி செபர் இயந்திரம் மற்றும் மீளாய்வாண்டில் கமநல சேவை நிலையத்தினால் வழங்கப்பட்ட ரூபா 1,000,000 அரியும் இயந்திரம் என்பன சேதனப்பசளை தயாரிப்புக்கு பன்படுத்தப்படவில்லை.

.இவ்வருடம் இயந்திரத்தினைப் பயன்படுத்தி தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

குறித்த பசளை சிறப்பாக

பசளை தயாரிப்பிற்காக கொள்வனவு செய்யப்பட்ட மல்டி சொபர் இயந்திரத்தினை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) சுற்றாடல் பிரச்சினை

சபையின் எல்லைக்குள் இயங்கி வருகின்ற 10 எண்ணிக்கையான நிறுவனங்களின் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தினை புதுப்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

காலாவதியான சுற்றாடல் அனுமதிப்பத்திரத்தினைப் புதுப்பிப்பதற்காக இவ்வாண்டில் சுற்றாடல் அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொழில் நிறுவனங்கள் . சுற்றாடல் அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்